



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1995 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க
மாகாணசபை மொத்த விற்பனை வரவு வரிகள்
(எல்லைகளும் விலக்களிப்புகளும்) சட்டம்**

(1995, நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது

1995, நவம்பர் மாதம் 17 ஆம் தேதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியிட்டதுவகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1995 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, மாகாணசபை மொத்த விற்பனை வரவு வரிகள் (எல்லைகளும் விலக்களிப்புகளும்) சட்டம் [1995, நவம்பர் மாதம் 17 ஆந் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ.—ஒ. 37/95

மொத்த மற்றும் சில்லறை விற்பனைகள் மீது மொத்த விற்பனை வரவு வரிகளை மாகாண சபைகள் எந்த எல்லைகளுக்குள்ளாகவும், எந்த விலக்களிப்புகளுக்கமைவாகவும் விதிக்கலாமோ அந்த எல்லைகளையும் விலக்களிப்புகளையும் விதித்துரைப்பதற்கானதொரு சட்டம்.

பாராளுமன்றத்தினால் சட்டத்தின்மூலம் விதித்துரைக்கப்படக்கூடிய வாறான அத்தகைய எல்லைகளுக்குள்ளாகவும் அத்தகைய விலக்களிப்புகளுக்கமைவாகவும் மொத்த மற்றும் சில்லறை விற்பனைகள்மீது மொத்த விற்பனை வரவு வரியை விதிக்கும் நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு அரசியலமைப்பு மாகாண சபைகளுக்கு தத்துவத்தை வழங்கியுள்ளதாதலாலும்:

அத்துடன் மாகாண சபைகள் இத்தத்துவத்தைப் பயனுறுவகையில் பிரயோகிப்பதை இயலச்செய்யும் நோக்குடன் பாராளுமன்றம் அத்தகைய எல்லைகளையும் விலக்களிப்புகளையும் விதித்துரைப்பது உசிதமானதாகவுள்ளதாதலாலும் :

ஆகவே, இப்பொழுது, இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுத:—

1. இச்சட்டம், 1995 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, மாகாண சபை மொத்த விற்பனை வரவு வரிகள் (எல்லைகளும் விலக்களிப்புகளும்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சுருக்கப்பெயர்.

2. (1) மொத்த மற்றும் சில்லறை விற்பனைகள்மீது மாகாணசபை ஒன்றினால் ஆக்கப்பட்ட நியதிச் சட்டம் ஒன்றின்மூலம் விதிக்கப்படும் மொத்த விற்பனை வரவு வரி, இப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் எடுத்துக்காட்டப்பட்ட எல்லைகளுக்குள்ளாகவும், இச்சட்டத்திற்கான அட்டவணையுடன் சேர்த்து வாசிக்கப்படும் இப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள விலக்களிப்புகளுக்கு அமைவாகவும் இருத்தல் வேண்டும்.

மாகாண சபைகளினால் விதிக்கப்படும் மொத்த விற்பனை வரவு வரிகளின் எல்லைகளும் அவற்றின்கீழ் தான விலக்களிப்புகளும்.

(2) அத்தகைய மொத்த விற்பனை வரவு வரி அறவிடப்படவேண்டிய விதமானது, எந்த மொத்த விற்பனை வரவின்மீது அது விதிக்கப்படுகின்றதோ அந்த மொத்த விற்பனை வரவின் ஐந்து சதவீதத்தை எச்சுத்தர்ப்பதற்கிலும் விஞ்சாததாகாது.

(3) இச்சட்டத்திற்கான அட்டவணையில் தரப்பட்டுள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனையின்கீழ் எழுதின மொத்த விற்பனை வரவானது, அத்தகைய மொத்த விற்பனை வரவு வரியின்கீழ் விலக்களிக்கப்பட்டதாதல் வேண்டும்.

2 1995 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, மாகாணசபை மொத்த
விற்பனை வரவு வரிகள் (எலக்ட்ரிக்ஸ் மற்றும் விலக்களிப்புகளும்) சட்டம்

3. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உராகளுக்கிடையே ஒவ்வாமை ஒவ்வாமை
ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும். ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரை மேலோங்கி நின்றல்.

4. இச்சட்டத்தில் "பொருள்" அத்துடன் "உற்பத்தியாளர்" என்பன பொருள்
1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச் சட் கோடல்.
டத்தினால் அவற்றிற்குக் குறித்தொதுக்கப்பட்ட அந்தந்தக் கருத்துக்
களை முறையே கொண்டனவாகும்;

"மாகாண சபை" என்பது அரசியலமைப்பின் XVII ஆ எனும் அத்தி
யாமத்தினால் தாக்கப்பட்ட மாகாண சபை ஒன்று என்று
பொருளாகும்.

அட்டவணை

(பிரிவு 2 (1))

உற்பத்தியாளர் ஒருவரால் உற்பத்தி செய்யப்பட்ட எவையோனும் பொருட்கள்
அவரால் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுதல்.

இலங்கைக்கு வெளியே பொருள் வாங்குபவருக்கு எவையோனும் பொருட்கள்
மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுதல்.

1972 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின்கீழ்,
பதிவுசெய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கமொன்றினால் செய்யப்படும் மொத்த
மட்டும் சில்லறை விற்பனைகள்.

பட்டாபெயர்ப்பதற்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்கும்படி மத்திய நிர்வாகம் ஏதாவது உத்தரவு (உத்தரவி) ரூப 1,387 ; (வெளிநாடு) ரூப 1,859 ; இவ்வொன்றும் நிர்வாகப் பதவி 15 ஆம் செக்டர்ஸ்கள் எதிர்வரும் உத்தரவுகள் எதிர்ப்பதற்கு, அரசாங்க வெளியிட்ட உத்தரவுகள், இது, 32, திரான்ஸ்மெட்ரான் இல்லம், கோட்டஸ் ரோட் கொழும்பு 01 என்ற விவரத்திற் குறிப்பிடப்பட வேண்டும்.